

உடனடி வெளியீட்டுக்காக

மூத்த குடிமக்களுக்கான நீண்டகால பராமரிப்பு வழங்கும் திட்டப்பணிக்கான வளாகம் அமைக்க, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் ஆதரவு தருகிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 10, 2021) – ஃப்ளவர் சிட்டி கம்யூனிட்டி கேம்பஸ் வளாகத்தில் ஐந்து ஏக்கர்கள் வரையிலான நிலத்தை குத்தகை(களு)க்கு எடுக்க நகர சபையானது தனது பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது; இது ப்ராம்ப்ட்டன் நகர மூத்த குடிமக்களுக்கான நீண்டகால பராமரிப்புக்காக, வளாகத்திலேயே அனைத்தையும் அடக்கிய பராமரிப்பகத்தை கட்டுமானம் செய்வதற்காக மூத்த குடிமக்களுக்கான கோல்டன் ஏஜ் வில்லேஜ் [Golden Age Village for The Elderly (GAVE)] க்கு வழங்கப்படுகிறது.

கேம்பஸ் ஆஃப் கேர் (Campus of Care) வசதியமைப்பில் நவீனமான 160 படுக்கைகள் கொண்ட நீண்ட கால பராமரிப்பு இல்லம் மற்றும் 140-தனித்தனி மலிவு விலை வீட்டுவசதி அமைப்புகள் கொண்ட இரண்டு கட்டிட தொகுப்புகள் அடங்கும். கேம்பஸ் ஆஃப் கேர் வளாகமானது, மூத்த குடிமக்களை அவரவருக்கே சொந்தமான வீடுகளில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு மீதான நெருக்கடியைத் தணிக்கும், அதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கு வயது கூடக் கூட, அதற்கேற்ப, பல்வேறு வாழ்க்கை பாவனைமுறைகளையும் சுகாதார உதவிகளையும் வழங்கும்.

பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகிய, GAVE இன் தொலை நோக்குப் பார்வைக்கான செயல் திட்டமானது, மூத்தகுடிமக்களுக்கு ஒன்ட்டேரியோவில் ஏற்பட்டுள்ள கடுமையான வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கென உருவாக்கப்பட்டதாகும்; பலதரப்பட்ட கலாச்சார, பாரம்பரிய, மத மற்றும் சமூக நடவடிக்கைகள் மூலமாக மூத்தகுடிமக்களுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கி வாழ்க்கை பாவனையை மேம்படுத்துவது, சுய சார்பாக வாழ வைப்பது மற்றும் நீண்டகால பராமரிப்பு வழங்குவது ஆகியவையும் இதில் அடங்கும் .

பிப்ரவரி 26, 2020 ஆம் தேதியன்று கேம்பஸ் ஆஃப் கேர் (பராமரிப்புக்கான வளாகத்தை) ஐ உருவாக்குவதற்காக, 50 ஆண்டுக்காலத்திற்கு GAVE அமைப்புக்கு நிலத்தை அர்ப்பணித்து ஒப்புதல் வழங்கியுள்ளது; இது ப்ராம்ப்ட்டன் நகரசபை எடுத்த முதல் படியாகும்.

ஒன்ட்டேரியோவின் நீண்டகாலப் பராமரிப்புக்கான அமைச்சகமானது 15,000 நீண்டகாலப் பராமரிப்புக்கான படுக்கைகள் கொண்ட கொள்திறனை உருவாக்குகிறது; இது நீண்டகாலப் பராமரிப்பு வேண்டி அணுகுபவர்களுக்காகவும்செய்யப்படுகிறது; அரைகுறை பராமரிப்பு என்பதே இல்லாமல் ஆக்குவதற்காக 2023 க்குள் இன்னும் 7000 படுக்கைகளை சேர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படும். .

அறிஞர் கூற்றுக்கள்

“தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கு, சுதந்திரமாகவும் மற்றும் கனடாவில் ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காகவும் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த நமது மூத்தகுடிமக்களுக்கு ஆதரவளிக்க, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான கோல்டன் ஏஜ் வில்லேஜ் (Golden Age Village for the Elderly) போன்ற அமைப்புகளின் மூலம், நமது மூத்தகுடிமக்கள் தங்கள் பொன்னான காலங்களை வசதியாகவும் பாதுகாப்பாகவும் அனுபவிக்க முடிகிறது”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ஃப்ளவர் சிட்டி சமுதாய வளாகத்தில் இந்த நிலத்தை மூத்த குடிமக்களுக்கான கோல்டன் ஏஜ் வில்லேஜ் (Golden Age Village for the Elderly) க்கு குத்தகைக்கு விடுவது என்பது, ப்ராம்ப்ட்டன் நகரம் நீண்டகால ப்ராமரிப்பை ஆதரிப்பதற்கும் நமது சமூகத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. உள்ளூர் பிராந்திய கவுன்சிலர் மற்றும் பீல் மனித சேவைகளின் தலைவர் என்ற முறையில், ப்ராம்ப்ட்டனுக்கான கோல்டன் ஏஜ் வில்லேஜ் (Golden Age Village for the Elderly) அமைப்பதற்கான உறுதிப்பாட்டை நான் வரவேற்கிறேன்; வார்டு 4 இல் இந்த முக்கியமான மலிவு விலை வீட்டுவசதி திட்டத்தை முன்னெடுக்க நகர சபை ஒப்புதல் அளித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

- *மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைமைப் பொறுப்பு, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்; தலைவர், மனித வளசேவைகள் துறை, ரீஜன் ஆஃப் பீல்*

“ப்ராமரிப்புக்கான ஒரு வளாகத்தை தன் வசம் வைத்திருப்பது என்பது, மூத்தகுடிமக்கள் அவரவர் குடும்பத்தினரை சீக்கிரமாக அழைக்கக்கூடிய இடத்தில் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுடன், நமது சுகாதார அமைப்பு மீதான நெருக்கடியைத் தணிக்கவும் உதவும். இந்த வார்டில் நவீன 160 படுக்கைகள் கொண்ட நீண்ட கால ப்ராமரிப்பு இல்லம் மற்றும் 140-தனித்தனி மலிவு விலை வீட்டுவசதி அமைப்பு இருப்பது, வார்டு 4 க்கு வரவேற்கத்தக்க கூடுதல் விஷயமாகும்; இதனால் ப்ராம்ப்ட்டன் நகரின் மூத்தகுடிமக்கள் தங்கள் குடும்பத்தினரை எளிதில் அழைக்கும் வகையில் ஒரு மலிவு விலை வீட்டினை தங்களுக்கே என கொண்டிருக்கலாம்.”

- *ஜெஃப் பவ்மன், நகர கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“இந்தத் திட்டப்பணியானது நமது நகரத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கிறது; கேம்பஸ் ஆஃப் கேர் வளாகத்தில் இருக்கும் வசதிகள் மூலமாக ஏற்படுகின்ற சமூக-பொருளாதார தாக்கமானது, கட்டுமானத்தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நீண்டகால ப்ராமரிப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் ப்ராம்ப்ட்டன் நகரில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும்; இதன் மூலம் நகரத்தின் பொருளாதார மீட்சிக்கு அது உதவும். நமது மூத்தகுடிமக்கள்

அடங்கிய சமூகத்திற்கு தேவையான ஆதரவைத் தருகின்ற இந்த முக்கியமான கூட்டாண்மையுடன் சேர்ந்து முன்னேறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca